



தகவல்

அர்ப்பம் உரிமைச்

சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை (ஆலையம்மன் கோயில் அருகில்),
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண். 24347590

ஆணை நாள்: 05.09.2019 (பிர்பகல்)

முன்னிலை

திரு. ச.த. தமிழ்குமார், B.A., B.L.,

மாநிலத் தகவல் ஆணையர்

வழக்கு எண். SA 4621/F/2019

திரு. M. சிற்றரசு

..

மேல்முறையீட்டாளர்

எதிர்

பொதுத் தகவல் அலுவலர்,
வட்டாரப் போக்குவரத்து அலுவலர்,
சென்னை (மையம்),
சென்னை - 600 023.

..

பொது அதிகார அமைப்பு

பார்வை:-

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1) கீழ் மனு செய்த நாள்	20.02.2019
முதல் மேல்முறையீட்டு நாள் - பிரிவு 19(1)	25.03.2019
மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டு மனு - பிரிவு 19(3)	20.05.2019

ஆணை

இவ்வாணையத்தில் இன்று (05.09.2019) நடைபெற்ற விசாரணைக்கு மேல்முறையீட்டாளர் திரு. M. சிற்றரசு, விழுப்புரம் மாவட்டம் அவர்களும், பொது அதிகார அமைப்பின் சார்பாக திருமதி. வ. சசிகலா, பொதுத் தகவல் அலுவலர்/நேர்முக உதவியாளர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர், சென்னை (மையம்), சென்னை அவர்களும் இன்றைய விசாரணைக்கு நேரில் ஆஜரானார்கள்.

2. மேல்முறையீட்டாளர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1)-ன் கீழ் 20.02.2019 தேதியிட்டு தாக்கல் செய்துள்ள மனுவில், தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் பதிவு செய்யப்படும் சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்திற்குட்பட்ட திருவான்மியூர் பணிமனையில் பொது மக்கள் சேவைக்காக இயங்கிவரும் பொது போக்குவரத்து பேருந்தான வண்டலூர் முதல் திருவான்மியூர் வரை இயங்கி வரும் 91-V, திருவான்மியூர் முதல்

கூடுவாஞ்சேரி வரை இயங்கி வரும் V - 21 மற்றும் கோயம்பேடு முதல் கேளம்பாக்கம் வரை இயங்கி வரும் 570 போன்ற வழிதடத்தில் உள்ள மாநகரப் பேருந்தின் எண்ணிக்கை பதிவு எண். விபரம் மற்றும் (Route Permit) அனுமதி சீட்டு அனைத்து கோப்புகளின் நகல்கள் போன்ற விபரங்களை உரிய சான்றிட்டு வழங்கக் கோரி பொதுத் தகவல் அலுவலர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர், சென்னை (மேயம்), சென்னை என்ற விலாசமிட்டு மனு ஒன்றை விண்ணப்பித்துள்ளார்.

3. பொதுத் தகவல் அலுவலர் 20.03.2019 மற்றும் 26.04.2019 தேதியிட்ட கடிதங்கள் வாயிலாக அளித்த பதில்கள் தனக்கு திருப்தி அளிக்கவில்லை என தெரிவித்து, தான் கோரிய தகவல்களை முழுமையாக அளிக்குமாறு கேட்டு, 25.03.2019 தேதியிட்டு முதல் மேல்முறையீட்டு மனுவை பிரிவு 19(1)ன் கீழ் முதல் மேல்முறையீட்டு அலுவலருக்குத் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், மேல்முறையீட்டு அலுவலர் அவர்கள் 09.04.2019 மற்றும் 30.04.2019 தேதியிட்டு தகவல்கள் வழங்கியுள்ளார். மேல்முறையீட்டு அலுவலர் அளித்த தகவலும் திருப்தி அளிக்காததால், தனக்கு உரிய தகவல்களை பெற்றுத்தருமாறு கேட்டு, ஆணையத்தில் பிரிவு 19(3)-ன் கீழ் 20.05.2019 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டாளர் இவ்வாணையத்தில் தாக்கல் செய்துள்ளார். அம்மனு மீது இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் ஆஜரான மேல்முறையீட்டாளர், தனது இரண்டாம் மேல்முறையீட்டு மனுவில், தான் கோரிய தகவல்களுக்கு உரிய விசாரணை நடத்தி தகவல்களைப் பெற்றுத் தருமாறு ஆணையத்திடம் கோரியுள்ளார்.

5. இன்றைய விசாரணையில் ஆஜரான பொதுத் தகவல் அலுவலர் அவர்கள் மேல்முறையீட்டாளர் கோரிய தகவல் தொடர்பாக உரிய பதில் அளித்துள்ளதாகவும், மேலும் ஆவணங்களை நேரில் பார்வையிடுவதற்கு அனுமதி அளித்த போது, அதனை மறுத்துவிட்டதாக தெரிவித்து அதற்குரிய ஆவணங்களை ஆணையத்தின் முன்பு சமர்ப்பித்தார்.

6. இன்றைய விசாரணையில் மேல்முறையீட்டாளர் மற்றும் பொதுத் தகவல் அலுவலர் அளித்த ஆவணங்களை ஆணையம் பரிசீலனை செய்ததில், மேல்முறையீட்டாளர் தனது தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுவில் கோரிய தகவல்கள் தொடர்பான ஆவணங்கள் அளவுக்கு அதிகமானதாக இருப்பதால் அவற்றை சேகரித்து வழங்குவது கடினம் என்ற காரணத்தினால், மேல்முறையீட்டாளருக்கு அவர் கோரிய தகவல்களை உரிய காலத்தில் வழங்க இயலவில்லை என பொதுத் தகவல் அலுவலர் அவர்கள் கூறியதன் அடிப்படையில் கீழ்க்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது:-

“ பொது அதிகார அமைப்பின் தொடர்பான ஆவணங்களை முழுமையாக அளிக்க கோரியும், மேல்முறையீட்டாளர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 6(1)-ன்படி தாக்கல் செய்துள்ள மனுவில் கோரிய தகவல்கள் தொடர்பாகவும், பொதுத் தகவல் அலுவலர் இருக்கின்ற ஆவணங்களின் அடிப்படையில் விரிவான அறிக்கை ஒன்றினை தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு 7(6)ன்படி கட்டணமின்றி உரிய சான்றொப்பமிட்டு மேல்முறையீட்டாளருக்கு ஒப்புக்கை அட்டையுடன் கூடிய பதிவுத் தபாலில் அனுப்பி வைத்து, அதனை மேல்முறையீட்டாளர் ஏற்பளிப்பு செய்த ஒப்புக்கை அட்டையின் நகலை இணைத்து, ஆணையத்திற்கு எதிர்வரும் விசாரணையில் நேரில் சமர்ப்பிக்குமாறு

இன்றைய விசாரணைக்கு நேரில் ஆஜரான பொதுத் தகவல் அலுவலருக்கு உத்தரவிடப்படுகிறது. “

அதனடிப்படையில், இவ்வழக்கின் விசாரணை 17.10.2019 அன்று ஒத்தி வைக்கப்படுகிறது. அன்றைய தினம் மேல்முறையீட்டாளர் மற்றும் பொதுத் தகவல் அலுவலர் இருவரும் உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டியது அவசியமாகும்.

(ஓம்/-) (ச.த. தமிழ்குமார்)
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

உதவிப் பதிவாளர்

வழக்கு எண்.SA 4621/F/2019
பொது அதிகார அமைப்பு
பெறுநர்

பொதுத் தகவல் அலுவலர்,
வட்டாரப் போக்குவரத்து அலுவலர்,
சென்னை (மையம்),
சென்னை - 600 023.

மனுதாரர்/ மேல்முறையீட்டாளர்

திரு. M. சிற்றரசு, த/பெ. முனுசாமி,
சிறுத்தலைபுண்டி (ம) அஞ்சல்,
மேல்மலையனூர் வட்டம்,
விழுப்புரம் மாவட்டம் - 604 204.

Copy to: Judgement File / Spare

NA/Sr.PS/17.9.2019